

ஸலாத் (தொழுகை)



புதிகாக இஸ்லாத்தை ஏற்கும்
முஸ்லிம்களுக்கான வழிகாட்டி

ஸலாத் (தொழுகை)

புதிதாக இஸ்லாத்தை ஏற்கும்
முஸ்லிம்களுக்கான வழிகாட்டி

முஹர்ரம் 1441 / செப்டம்பர் 2019

அனைத்து உரிமைகளும்
பாதுகாக்கப்பட்டவை
தொகுத்து வெளியிட்டவர்கள்



مركز التعريف بالإسلام

இஸ்லாமியத் தகவல் மையம்

சுல்தான் ஃகாபூஸ் மாபெரும் பள்ளிவாசல், மஸ்கட்

ஓமன் சுல்தானிய அரசு

Telefax. (968) 2450 5170

www.iicomman.om



பொருளடக்கம்

முன்னுரை	1
அத்தியாயம் ஒன்று - முன்னுரை	2
அத்தியாயம் இரண்டு - தஹாரதுன் (தூய்மை)	4
▶ உடலின் அசுத்தங்கள்	
▶ சடங்குமுறை அசுத்தங்கள்	
அத்தியாயம் மூன்று - உதூ (மேனியலம்புதல்)	8
▶ உதூ	
▶ தயம்மும்	
▶ உதூவை முறிக்கும் செயல்கள்	
அத்தியாயம் நான்கு - ஸலாத் (தொழுகை)	16
▶ தொழுகையின் வகைகள்	
▶ தொழுகையின் நேரங்கள்	
▶ தொழுகை நிறைவேற்றுவது எப்படி	
▶ தொழுகையை முறிக்கும் செயல்கள்	
அத்தியாயம் ஐந்து - ஜமாஅத் தொழுகை	21
அத்தியாயம் ஆறு - பெண்கள் தொடர்பான பிரச்சினைகள்.	25
அத்தியாயம் ஏழு - இஸ்லாமிய சட்ட விளக்கத்தின் அடிப்படையிலான மத்ஹபுகளுக்கு இடையில் வித்தியாசங்கள்	27
அத்தியாயம் எட்டு - இதர விஷயங்கள் மற்றும் ஒழுங்காசாரங்கள்	29
அத்தியாயம் ஒன்பது - படிப்படியாக தொழுகை வழிகாட்டி	35
அத்தியாயம் பத்து - சொற்களஞ்சியம்	46

فَتَوَكَّلْ عَلَى اللَّهِ
إِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِينِ

ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ்வையே
நம்புவீராக. நிச்சயமாக நீர் தெளிவான
உண்மையின் மீதே இருக்கிறீர்.(27:79)

முன்னுரை

இஸ்லாமிய வழிபாட்டுமுறையில் ஸலாத் (தொழுகை) மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "எல்லாவற்றிற்கும் ஒரு தூண் உள்ளது, மார்க்கத்தின் தூண் தொழுகையாகும்"¹. அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்; "நியாயத்தீர்ப்பு நாளில் நாம் கணக்குக் கொடுக்கவேண்டிய முதல் விஷயம் நம்முடைய தொழுகையாகும்"²

நம்முடைய அன்றாடத் தொழுகைகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவனை உணர்வுப்பூர்வமாகப் பேணுவதற்கான ஒரு வழியாகும். இறைவனுடைய இந்த உணர்வுப்பூர்வமான சிந்தனைதான் நாம் ஃகுர்ஆனில் காண்பதுபோன்று நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் பாதுகாக்கின்றது

وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ

**மேலும், தொழுகையை நிலைநிறுத்துவீராக,
உண்மையில், தொழுகை மானக்கேடான மற்றும்
தீயச்செயல்களிலிருந்து தடுக்கிறது. (அல்ஃகுர்ஆன் 29:45)**

இறைவனுடைய இந்த உணர்வுப்பூர்வமான சிந்தனைதான் இறைவன்பால் நம்முடைய கடமையையும், மனிதகுலத்திற்கு நாம் செய்யவேண்டிய கடமையையும் தொடர்ந்து நினைவூட்டுகிறது. எனவே, இஸ்லாத்தில் தொழுகையின் முக்கியத்துவத்தை இதைவிட மிகைப்படுத்திக் காட்டமுடியாது. புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் விஷயங்களில் தொழுகை ஒன்று. இஸ்லாத்தின் இந்த முக்கியமான தூண்களில் ஒன்றான தொழுகையைப்பற்றி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உடனடியாக செயல்படத் தொடங்குவதற்கு முக்கியமான கூறுகளை வழங்குவதற்காக இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, முஸ்லிமானவர் தொழுகையின் மற்ற அம்சங்கள், இஸ்லாத்தின் மற்ற வழிபாட்டுமுறைகளிலும் மென்மேலும் அறிவைப்பெற ஊக்குவிக்கப்படுகிறார் (தேவையும்கூட).

இந்த நூல் தொழுகைக்கான சில முன்னிபந்தனைகள், குறிப்பாக, ஐவேளைகட்டாயக் கடமையான தொழுகைகள், ஜும்ஆ தொழுகை மற்றும் விருப்பத் தொழுகைகளைப்பற்றி விளக்கிக்கூறுகின்றது (அரபியில் சுன்னத், பன்; சுனன்). தாராவிஹ் தொழுகை, ஜனாஸா தொழுகை, பெருநாள் தொழுகை மற்றும் பலவகையான தொழுகைகளைப் பற்றி இதில் விவாதிக்கப்படவில்லை. இந்த தொழுகைகளைப்பற்றிய விவரங்கள் தொழுகை பற்றிய பிற நூல்களில் கிடைக்கின்றன.

1- இந்த நபிமொழி அர்-ரபீ அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது

2- இந்த நபிமொழி அத்-திரமிதியால் பதிவு செய்யப்பட்டுள்ளது



அத்தியாயம் ஒன்று - முன்னுரை

1. ஸலாத் (தொழுகை) இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும், மேலும், இது அல்லாஹ்வின்³ புறமாக திருக்கூர்ஆனில் பல வசனங்களில் கட்டளையிடப்பட்டுள்ளது. உதாரணமாக, அல்லாஹ் கூர்ஆனில் கூறுகிறான்

فَأَيُّمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

**தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள்,
நிச்சயமாக, தொழுகை குறிப்பிட்ட
நேரத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்ற
நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள்மீது
கட்டளையிடப்பட்டுள்ளது (அல்ஃகுர்ஆன்4:103)**

முஹம்மது நபி⁴ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

**ஒரு இறைநம்பிக்கையாளரை விசுவாசம்
அல்லாதவரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது தொழுகை
மட்டுமே; எவர் ஒருவர் அதனைக் கைவிடுவாரோ அவர்
நம்பிக்கையே கொள்ளாதவராவார்.**

**(அர்-ரபீஉ, அத்-தீர்மிதி, அஹ்மது, முஸ்லிம், இப்னு மஜா
மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர்)**

2. அறிவமைதி வாய்ந்த, வயது வந்த ஒவ்வொரு முஸ்லிம், ஆண்கள் மற்றும் பெண்கள்மீதும் தொழுகை கடமையாகும். ஒரு குழந்தை பருவ வயதையடையும்வரையும், பைத்தியக்காரரான ஒருவர் அறிவமைதி பெறும் வரையிலும் அவர்கள்மீது எந்தப்பொறுப்புமில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.⁵
3. ஒரு முஸ்லிம் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கட்டாயக்கடமையான தொழுகைகளை (ஸலாத்) அவற்றிற்கான நேரங்களில் நிறைவேற்றவேண்டும், (பார்க்க அத்தியாயம் 4 - தொழுகைக்கான நேரங்கள்).
4. தொழுகைகளை நிறைவேற்ற, நீங்கள் முதலில் தூய்மை நிலையில் (தஹாரதுன்) சுத்தமானவராக இருக்கவேண்டும், (இந்த தூய்மைநிலை தஹாரதுன் எனப்படுகிறது, பார்க்க -அத்தியாயம் 2)

3 நாம் அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிடும்போது, 'சுப்ஹானஹு வ தஃஆலா' என்று சொல்கிறோம். பொருள், அவன் மகிமை வாய்ந்தவன், உயர்வானவன்

4 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பெயர் குறிப்பிடப்படும்போது 'அவர்கள்மீது' சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று சொல்கிறோம்.

5 இந்த நபிமொழி அஹ்மது, அபு தாலுத், இப்னு மஜா மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர் .



5. நீங்கள் தஹாரஹ் நிலையில் இருக்கும்போது, தொழுகை நிறைவேற்றுவதற்காக உதா செய்துகொள்ளவேண்டும், (உதா, பார்க்க அத்தியாயம் 3).
6. இஸ்லாத்தில் அனைத்து செயல்களும் அவற்றிற்கான எண்ணங்களின் அடிப்படையில் (நிய்யத்து) பலனைப்பெறுகின்றன. இவ்வகையில், மேற்கூறப்பட்ட தஹாரஹ், உதா மற்றும் தொழுகை நிறைவேற்றப்படுவதற்குமுன், ஒருவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராக தொழுகையின் அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றும் விருப்பமும் உறுதியும் மனதில்கொண்டு எண்ணத்தையும் கொள்வது இன்றியமையாததாகும்.
7. தொழுகை அரபிமொழியில் மட்டுமே நிறைவேற்றப்படும். ஏனெனில், இதில் ஓதப்படும் ஃகுர்ஆன் வசனங்கள் அரபியில் உள்ளன, தொழுகை நிறைவேற்றும் முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கற்பிக்கப்பட்டவை அனைத்தும் அரபியில் உள்ளன. வேறு எந்த மொழியிலும் தொழுகையின் அம்சங்களான ஃகுர்ஆன் வசனங்கள் ஓதப்படுவது, மற்ற வாசகங்கள் நிறைவேற்றப்படுமானால் ஓதப்படும் வசனங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளின் பொருளில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாமல், அவற்றின் ஆன்மீக நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் மாற்றிவிடும்.

وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي
 الدِّينِ مِنْ حَرَجٍ مَلَّةً أَوْ كِبَرَ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ
 قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى
 النَّاسِ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ
 فَنِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்யவேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள், அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான், மேலும், மார்க்கத்தில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை, அது உங்கள் தந்தை இப்ராஹீம் (அ) அவர்களின் வழிபாட்டு மரபு. அவன் (அல்லாஹ்) உங்களுக்கு முஸ்லிம்கள் என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான், இதிலும் (ஃகுர்ஆனிலும்) உங்களுக்கு இதே பெயர்தான், தூதர்கள் உங்களமீது சான்று வழங்குபவர்களாகவும், நீங்கள் மனிதர்களமீது சான்று வழங்குபவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக! எனவே வழக்கமான தொழுகைகளை நிலைநாட்டுங்கள், ஜஸகாத் கொடுங்கள், மேலும் அல்லாஹ்வை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன், மேலும், அவன் எத்துணை சிறந்த உதவியாளன்! (அல்ஃகுர்ஆன் 22:78)



அத்தியாயம் இரண்டு - தஹாரதுன் (தூய்மை)

தொழுகையை நிறைவேற்றுவதற்குமுன், ஒரு முஸ்லிம் ஆண் அல்லது பெண் தன்னை உடல் அசுத்தங்கள் மற்றும் சடங்கியலான அசுத்தங்களிலிருந்து (அரபியில் நஜாசதுன் மற்றும் ஹதத்ஸூல் அக்பர்) தூய்மைப் படுத்திக்கொள்ளவேண்டும்.

அல்லாஹ் தஃஆலா கூறுகிறான்

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

நிச்சயமாக தீமையிலிருந்து விலகித் தன்னிடம் திரும்புவோரையும் தங்களைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பவர்களையும் அல்லாஹ் நேசிக்கிறான், (அல்ஃகுர்ஆன் 2:222)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும்

(கிர்மிதி, அபூ தாலூத், இப்னு மஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

1. உடல் அசுத்தங்கள் (நஜாசதுன்)

தொழுகை நிறைவேற்றுவதற்குமுன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து உடல், உடைகள் மற்றும் தொழுகைக்கான (ஸலாத்) இடத்தை சுத்தம் செய்துகொள்ளவேண்டும்,

- சிறுநீர்; மனிதர் அல்லது விலங்குகளுடையதாயிருந்தாலும்.
- மலம்; மனிதர்கள் மற்றும் விலங்குகளுடையது, இஸ்லாத்தில் மனிதர்கள் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கால்நடைகள் மற்றும் பறவைகளைத்தவிர.
- இரத்தம்; மீன் அல்லது இறைச்சியைத் தயாரிக்கும்போது வெளிப்படும் இரத்தத்தைத்தவிர அனைத்து வகையான இரத்தங்களும்
- வாந்தி.
- வாய் வழியாக வயிற்றிலிருந்து வெளிப்படும் உணவு அல்லது திரவம்
- விந்து: உடலுறவு அல்லது ஈரக்கனவின் மூலம் மர்ம உறுப்பிலிருந்து வெளியேறும் திரவம்
- பாலியல் முன்னறிவிப்பின்போது மர்ம உறுப்பிலிருந்து வெளிவரும் தெளிவான திரவம் (அரபியில் மத்ஜி)
- சிறுநீர் கழித்தபின் வெளிவரும் வெளிர் வெள்ளைநிறத்திரவம், (அரபியில் வதீ).



உடல் அசுத்தங்களை (நஜாசதுன்) சுத்தம் செய்தல்:

உடல் அசுத்தங்களை, அது உடல், உடைகள் அல்லது எங்கிருந்தாலும், தண்ணீரில் நன்கு கழுவுவதன் மூலம் சுத்தம் செய்யலாம். ஒரு நாயின் (சிறுநீர், உமிழ்நீர் அல்லது மலம் ஆகிய) அசுத்தங்கள் ஏற்பட்டால், அதனை ஏழு முறை நன்கு தண்ணீரில் கழுவவேண்டும், அவற்றில் ஒருமுறை சுத்தமான மண்ணைக்கொண்டு செய்யப்படவேண்டும் (மணல் அல்லது பூமி). எல்லா நிலைகளிலும், நாற்றம் அல்லது பிடிவாதமான கறைகள் பின்னும் காணப்பட்டால், அதை விட்டுவிடலாம்

2. சடங்கியலான அசுத்தங்கள், (ஹதத்ஸ் அல் அக்பர்)

ஒரு நபர் பின்வரும் மூன்று நிலைகளில் ஏதேனும் ஒன்றின்போது அவர்/அவள் சடங்கியலான முறையில் அசுத்தமானவர்:

- 'ஜனாபதன்' நிலை: உடலுறவு அல்லது விந்து வெளியேற்றத்திற்குப் பிறகு, அவர் விழித்திருந்தாலும் தூங்கிக்கொண்டிருந்தாலும் சரி (ஈரக்கனவு).
- 'ஹய்ஜத்' நிலை: ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில்
- 'நிஃபாஸின்' நிலை: ஒரு பெண்ணின் பிள்ளைப்பேறுக்குப் பின்பான இரத்தப்போக்கு (சாதாரணமாக 40 நாட்கள்)

சடங்கியலான அசுத்தங்களிலிருந்து சுத்தம்செய்தல் (ஹதத்ஸ் அல்-அக்பர்)

சடங்கியலான அசுத்தங்களிலிருந்து சுத்தம் சடங்குமுறையான குளியல் மூலம் அடையப்படுகிறது (அரபியில் க்ங்சல்). இது முழு உடலையும் பின்வரும் குளியல் முறையில் சுத்தப்படுத்துவதை உள்ளடக்குகிறது

- உங்கள் மனதில் சடங்கியலான குளியல் செய்யும் எண்ணம் (நிய்யத்து) கொள்ளாதல்..
- சிறுநீரைக் கழித்தல் (முடிந்தால்; இது பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் சிறுநீர் குழாயில் தங்கிவிடும் விந்து சுத்தம் செய்யும் நோக்கம் கொண்டது).
- மர்ம உறுப்புக்கள், தொப்புளிலிருந்து முழங்கால்கள் வரையிலான உடலில் ஒட்டியுள்ள அசுத்தங்களையும் உடலின் அப்பகுதியையும் கழுவவேண்டும்.
- 'பிஸ்மில்லா' (அல்லாஹ்வின் திருநாமத்தால்) என்று கூறுதல்.
- தொழுகைக்காக செய்வதுபோன்று உதாவைச்செய்தல் (பார்க்க அத்தியாயம் 3).
- முழு உடலையும் தண்ணீரில் நன்கு கழுவவும், கீழ் பகுதிகளுக்குமுன் மேல் பகுதிகளிலும், வலது பாகங்களை இடது பாகங்களுக்கு முன்பாகவும் கழுவவும்.



தஹாரஹ் குறித்த முக்கியக் குறிப்புகள்

- a. சடங்கியலான முறையில் தூய்மைற்றவர் (அதாவது தாஹிர் அல்லாதவர்) பின்வரும் செயல்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை :
1. தொழுகை நிறைவேற்றாதல்.
 2. நோன்பு பிடித்தல்
 3. ஃகூர்ஆனைத் தொடுதல் அல்லது அதிலிருந்து ஒரு பகுதியை ஓதுதல்
 4. மஸ்ஜிதில் பிரவேசித்தல்.
- b. இஸ்லாத்தைத் தழுவும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் சடங்கியலான முறையில் குளிக்கவேண்டும்.
- c. ஒரு ஆண்/பெண் தூய்மையற்ற நிலை (நஜாசதுன்) உடலை மாசுபடுத்திவிட்டது என்று உறுதியாக அறிந்தபின், உடலில் அசுத்தமாகிவிட்ட அந்த இடம் தெரியவில்லை என்றால், அவர் முழு உடலையும் சுத்தப்படுத்த சடங்கியலான முறையில் குளிக்கவேண்டும்

ஒருவர் சடங்கியலான முறையில் சுத்தமாகிவிட்டால் (தாஹிர்), அவர்



يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ
وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى
الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ
سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ
تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ
وَأَيْدِيكُمْ مِنْهُ مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَٰكِنْ
يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக செல்லும்போது, உங்கள் முகங்களையும் முழங்கைகள்வரை உங்கள் கரங்களையும் கழுவிக்கொள்ளுங்கள், இன்னும் உங்கள் தலைகளை (தண்ணீரால்) தடவிக்கொள்ளுங்கள், மேலும், உங்கள் கால்களை கணுக்கால்கள்வரை கழுவிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் சடங்கியலான தூய்மையற்ற நிலையில் இருந்தால், குளித்துத் துப்புரவாகிவிடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களுடன் (பாலியல் ரீதியாக) தொடர்பு கொண்டிருந்தால், உங்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், சுத்தமான மண்ணைப் பயன்படுத்தி, அதில் உங்கள் கரங்களைப் பதித்து முகங்களிலும் கைகளிலும் தடவிக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டுபண்ண விரும்பவில்லை. ஆயினும், உங்களைத் தூய்மை செய்யவும் உங்களிடீது தனது அருட்பெற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகிறான். இதனால் நீங்கள் நன்றியுள்ளவர்களாய் திகழக்கூடும். (அல்ஃகுர்ஆன் 5:6)

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «الصلوات الخمس، والجمعة إلى الجمعة، كفارة لما بينهن، ما لم تغش الكبائر»

அபூ ஹுரைரஹ் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; பெரிய பாவங்கள் தவிர்க்கப்பட்டுவரும் நிலையில், ஐவேளை (தினசரி) தொழுகை (ஸலாத்) மற்றும் வெள்ளிக்கிழமை (ஜும்ஆ தொழுகை) ஒருவர் செய்யும் (சிறிய பாவங்களுக்கெல்லாம்) பரிகாரமாக ஆகிவிடுகின்றன.

இமாம் முஸ்லிம் அவர்களால் பதிவு செய்யப்பட்டது



அத்தியாயம் 3 - உதூ (மேனியலம்புதல்)

தொழுகைக்காக உதூ செய்யவேண்டும். இந்த அத்தியாயத்தில் மூன்று பாகங்கள் உள்ளன; (1) உதூ, (2) தயம்மும (தண்ணீர் கிடைக்காத நிலையில் உதூவிற்கு பதிலாக மேற்கொள்ளப்படுவது), மற்றும் (3) உதூவை முறிக்கும் செயல்கள்

1. உதூ

தொழுகையில் அல்லாஹ்வை எதிர்கொள்வதற்காக உதூ (மேனியலம்புதல்) ஒரு முஸ்லிமை உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் தயார்படுத்துகிறது. அல்லாஹ் (தஆலா) மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களால் கட்டளையிடப்பட்ட வகையில் குறிப்பிட்ட சில உடல் உறுப்புக்களை குறிப்பிட்ட வரிசைமுறையில் சுத்தப்படுத்துவது இதில் அடங்கும். அல்லாஹ் திருக்கூர்ஆனில் கூறுகிறான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ
وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்காக செல்லும்போது, உங்கள் முகங்களையும் முழங்கைகள்வரை உங்கள் கரங்களையும் கழுவிக்கொள்ளுங்கள், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) 'மஸஹூ' செய்துகொள்ளுங்கள். (அல்கூர்ஆன் 5:6)

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;

உதூ செய்யாத ஒரு நபருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது
(இப்னு மஜா, அபூ தாலூத் மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர்)

உதூ (மேனியலம்புதல்) செய்வது எப்படி

முதலில் உங்கள் உடலிலிருந்து அசுத்தத்தை நீக்கும் எண்ணம் (நிய்யத்து) கொள்ளவேண்டும். பிறகு சொல்லுங்கள்;

بِسْمِ اللَّهِ

(பிஸ்மில்லாஹ், பொருள்; அல்லாஹ்வின் பெயரால்)

அதன் பிறகு பின்வரும் இரண்டு பக்கங்களில் கூறப்பட்டுள்ள 8 அம்சங்களைப் படிப்படியாக பின்பற்றவும்





1

இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை மூன்று முறை கழுவவும். விரல்களுக்கு இடையில் உட்பட மணிக்கட்டின் அனைத்து பகுதிகளையும் நீர் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்



2

உங்கள் வலது கையைப் பயன்படுத்தி, தண்ணீரை உங்கள் வாயினுள் செலுத்தி, நன்கு நனைத்து முடிந்தவரை கொப்பளிக்கவும். இதை மூன்று முறை செய்யவும்



3

மீண்டும் உங்கள் வலது கையைப் பயன்படுத்தி, மூக்குத்துளைக்குள் தண்ணீரைச் செலுத்தி சுத்தம் செய்யவும். உங்கள் இடது கையால் சளியைத் துடைக்கவும். இதை மூன்று முறை செய்யவும்.



4

இரு கைகளையும் பயன்படுத்தி, முகத்தை மூன்று முறை கழுவவும், உங்கள் நெற்றியின் உச்சியிலிருந்து முகவாய்க்கட்டை வரையிலும், உங்கள் முகத்தை உள்ளங்கைகளைக்கொண்டு ஒரு காது முதல் அடுத்தக்காது வரையிலும் கழுவவும்.





5

உங்கள் கைகளை முழங்கை முட்டையும், விரல்களுக்கு இடையிலான பகுதியையும் சேர்த்து மூன்று முறை கழுவவும். முதலில் வலது கையில் தொடங்கி பின்னர் இடது கையைக் கழுவவும்.



6

ஈரமான இரண்டு கைகளாலும் தலையை ஒரு முறை, முன்புறத்திலிருந்து பின்புறமாகத் துடைக்கவும்



7

உங்கள் ஈரமான விரல்களைப் பயன்படுத்தி உங்கள் காதுகளின் உட்புறத்தைத் துடைக்கவும். அதே நேரத்தில் காது மடல்களின் பின்புறத்தை உங்கள் கட்டைவிரலாகளால் துடைக்கவும். இதை ஒரு முறை மட்டுமே செய்யவும்.



8

கணுக்கால் உட்பட பாதத்தை மூன்று முறை கழுவவும், கால்விரல்களுக்கு இடையில் உள்ள பகுதியையும், பாதத்தின் உள்ளங்கால் பகுதியையும் கழுவவும். முதலில் வலது காலில் தொடங்கி பின்னர் இடது காலில் கழுவவும்.



இந்த எட்டு அம்சங்கள் உதா செய்வதை நிறைவு செய்கின்றன. இந்தக் கட்டத்தில் நீங்கள் பின்வரும் துஆவை ஓதவேண்டும்:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அஷ்ஹது அன் லாஇலாஹு இல்லல்லாஹு வ
அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹி.
அல்லாஹும்மஜ்ஃஅல்னீ மினத்தவ்வாபீன வஜ்அல்ன்
மினல்முததஹ்ஹிரீன்

அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன், அல்லாஹ்வே என்னை மனந்திருந்தி நேர்வழியல் திரும்புவர்களுடனும், தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்பவர்களுடனும், ஆக்கிவைப்பாயாக.

உதாவைப்பற்றிய முக்கிய அம்சங்கள்

- கழுவ வேண்டிய உறுப்புக்களின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்வது. இருப்பினும், தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது உடல் உறுப்புக்களை மூன்று முறைக்கு மேல் கழுவுவதன் மூலமோ தண்ணீரை வீணாக்காதீர்கள்.
- ஒருவர் தோல் அல்லது நகங்களைத் தண்ணீர் சென்றடைவதைத் தடுக்கும் அலங்கார அல்லது அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்திய நிலையில் உதா செய்வது ஏற்றுக்கொள்ளப்படாது.
- ஒருவருக்கு காயம் அல்லது மூக்கிலிருந்து தொடர்ந்து இரத்தம் கசிந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை இரத்தம் கசியாவண்ணம் இறுகக்கட்டி உதா செய்து தொழுகையைத் தொடரவேண்டும். இந்த முறை மாதவிடாய் சுழற்சிக்கு வெளியே இரத்தம் கசியும் ஒரு பெண்ணுக்கும் பொருந்தும்.
- குழாய் நீர், மழை நீர், ஆற்று நீர், கிணறு மற்றும் நீரூற்று நீர், கடல் நீர், பனி மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற தூய நீரைப் பயன்படுத்தி மட்டுமே உதா செய்யலாம். சோப்பு, குங்குமப்பூ, பூக்கள் போன்ற தூய கூறுகளுடன் கலந்த நீரும் உதா செய்வதற்கு ஏற்றது.
- அசுத்தமான கூறுகளால் மாசுபடுத்தப்பட்ட அல்லது தண்ணீரின் சுவை, நிறம் அல்லது வாசனையை கெடுக்கும் அல்லது கறைபடுத்தும் கூறுகளுடன் கலந்த நீரைப் பயன்படுத்தி உதா செய்யமுடியாது.



2. தயம்முமும் (தண்ணீர் கிடைக்காத நிலையில் உதூவிற்கு பதிலாக மேற்கொள்ளப்படுவது)

தயம்முமும் என்பது உடல் அசுத்தங்கள், சடங்கியலான அசுத்தங்களிலிருந்து தூய்மைப்படுத்திக்கொள்ள மற்றும் உதூ செய்வதற்காக சுத்தமான மண் (மணல் அல்லது புழுதி) பயன்படுத்துவதாகும். கீழ்க்காணும் சூழ்நிலைகள் நிலவும்போது தயம்முமும் செய்யப்படும்:

- a. தண்ணீர் கிடைக்காதபோது. அல்லாஹ் ஃகுர்ஆனில் கூறுகிறான்;

وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوْهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

நீங்கள் நோய்வாய்ப்பட்டோ அல்லது பயணத்தில் இருந்தாலோ அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தாலோ அல்லது நீங்கள் பெண்களை (பாலியல் ரீதியாக) தொடர்புகொண்டு தண்ணீர் கிடைக்காத நிலையில், சுத்தமான மண்ணைக்கொண்டு உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ள உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்ளுங்கள். உண்மையில், அல்லாஹ் எப்போதும் கனிவு உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:43)

- b. கடுமையான குளிர் காரணமாக நீரைப் பயன்படுத்த இயலாமை, நோய் மோசமடையும் ஆபத்து அல்லது ஒரு நோயிலிருந்து மீள்வதில் தாமதம் ஆகிய காரணங்கள்.
- c. கிடைக்கக்கூடிய தண்ணீர் குடிப்பதற்குத் தேவைப்படுதல்



தயம்மும செய்ய, எண்ணம் கொண்டு (நிய்யத்) பின்னர் 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்லவும், பின்னர் கீழ்க்காணும் இரண்டினைப் பின்பற்றவும்:

கட்டம் 1: சுத்தமான மண்ணை உங்கள் உள்ளங்கைகளால் தட்டி, தளர்வான புழுதியை அசைத்து, பின்னர் நீங்கள் உதூவில் செய்வதுபோன்று ஒரு முறை முகத்தைத் தடவிக்கொள்ளவும்.



கட்டம் 2: சுத்தமான மண்ணை மீண்டும் உங்கள் உள்ளங்கையால் தட்டி, தளர்வான புழுதியை அசைத்து, பின்னர் இடது உள்ளங்கையால், வலது கையின் பின்புறத்தை விரல்களின் நுனியிலிருந்து மணிக்கட்டு வரையும், பின்னர் வலது உள்ளங்கையால், இடது கையின் பின்புறத்தை விரல்களின் நுனியிலிருந்து மணிக்கட்டு வரையும் தடவிக்கொள்ளவும்.



உதூ பற்றிய நபிமொழி

عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ
قَالَ: مَنْ تَوَضَّأَ عَلَى طَهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ بِهِ عَشْرَ حَسَنَاتٍ

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள், “தூய்மையுடன் இருக்கும்போது எவர் ஒருவர் உதூ செய்கிறாரோ, அதன் காரணமாக அவருக்காக பத்து நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான்.”

(திர்மதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

حَدَّثَنَا عَمْرُ بْنُ سَعِيدٍ بْنُ الْعَاصِ، قَالَ كُنْتُ عِنْدَ
عُثْمَانَ فَدَعَا بِطَهْوَرٍ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ” مَا مِنْ أَمْرٍ مُسْلِمٍ تَحْضُرُهُ
صَلَاةٌ مَكْتُوبَةٌ فَيُحْسِنُ وُضُوءَهَا وَخَشَوْعَهَا وَرُكُوعَهَا
إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ مَا لَمْ يَأْتِ
كَبِيرَةً وَذَلِكَ الدَّهْرُ كُلُّهُ “.

‘அம்ர்இப்னுசயீத்இப்னுல்ஆஸ்(ர)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் உத்ஸ்மான் (ர) அவர்களுடன் இருந்தேன், அவர்கள் உதூ செய்ய தண்ணீர்க்கேட்டு கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்வதைக் கேட்டேன்: கடமையாக்கப்பட்ட தொழுகைக்கான நேரம் வரும்போது, ஒரு முஸ்லிம் நல்ல விதமாக உதூ செய்து அவருடைய தொழுகையை பணிவுடனும் தாழ்மையுடனும் நிறைவேற்றினால், அவர் ஒரு பெரிய பாவத்தைச் செய்யாதவரை, அவருடைய கடந்தகால பாவங்களுக்கு ஒரு பரிகாரமாக ஆகிவிடும், இது எல்லா காலங்களுக்கும் பொருந்தும்.

(முஸ்லிம் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

رَأَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَجُلًا يَتَوَضَّأُ
فَقَالَ ” لَا تُسْرِفَ لَا تُسْرِفَ “

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் உதூ செய்வதைக்கண்டு கூறினார்கள்: (தண்ணீரைப் பயன்படுத்துவதில்) வீணழிக்கவேண்டாம், வீணழிக்கவேண்டாம்"

(இப்னு மாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது)



3. உதாவை முறிக்கும் செயல்கள்

ஒருவர் உதாவை செய்துகொண்டால், தொழுகையில் அல்லாஹ்வின் முன்னால் நிற்க உடல் மற்றும் ஆன்மீக ரீதியான தூய்மையினைப் பெற்றுவிடுகிறார். பின்வரும் செயல்கள் ஆன்மீக தூய்மையின் நிலையை முறித்துவிடுகின்றன, இதன் விளைவாக உதா புதுப்பிக்கப்படுவது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது:

1. மர்ம உறுப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், (சிறுநீர், மலம், வாயு, விந்து மற்றும் பெருஞ்சுரப்பிகளின் திரவங்கள்).
2. விழிப்புணர்வற்ற தூக்கம்
3. எந்த ஒரு காரணத்தினாலும் உணர்வை இழத்தல்
4. மர்ம உறுப்புக்களை தொடுதல் (வெறும் கைகளால்).
5. அசுத்தங்களைத் தொடுதல் (நஜாசதுன், பார்க்க- அத்தியாயம் 2, வகை 1)
6. இரத்தப்போக்கு, (இருப்பினும், பார்க்க- மேற்காணும் "உதாவைப்பற்றிய முக்கிய அம்சங்கள்" பிரிவு C)
7. வாந்தி மற்றும் கக்கிய பொருள்
8. இஸ்லாத்தில் சட்டவிரோதமான எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது, அதாவது, புறம்பேசுதல், பொய் பேசுதல், வீண்பேச்சு போன்றவை




அத்தியாயம் 4 - ஸலாத் (தொழுகை)

இந்த அத்தியாயம் நான்கு பகுதிகளைக்கொண்டது (1) தொழுகையின் வகைகள், (2) தொழுகைக்கான நேரங்கள், (3) தொழுகை எவ்வாறு நிறைவேற்றுவது, மற்றும் (4) தொழுகையை முறிக்கும் செயல்கள்.

1. தொழுகையின் வகைகள்

இஸ்லாமிய தொழுகை (ஸலாத்) பின்வரும் அமைவு நிலைகளை உள்ளடக்கியது:



நிற்கும் நிலை, குனிதல், இரண்டு முறை சிரம் பணிதல் ஒரு சுழற்சியைக் குறிக்கும் அல்லது அரபியில் ரகஃஅதுன். தொழுகை பல்வேறு வகையானது, மேலும், ஒவ்வொரு வகையிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான ரகஃஅத்துக்கள் உள்ளன. கீழ்வரும் அட்டவணைகள் தொழுகைக்கான வகைகளையும் அவற்றின் ரகஃஅத்துக்களையும் காட்டுகின்றன.



கட்டாயக் கடமையான தினசரி தொழுகைகள்

	ஸலாத்	ரகஃஅத்துக்கள்
1	விடியற்காலை தொழுகை (ஃபஜர்)	2
2	நண்பகல் தொழுகை (ஸ்ஜுஹர்)	4
3	பிற்பகல் தொழுகை (அஸ்ர்)	4
4	மாலைத் தொழுகை (மக்ஹ்ரிப்)	3
5	இரவு தொழுகை (இஷா)	4
6	ஜும்ஆ தொழுகை	2

பரிந்துரைக்கப்பட்ட தொழுகைகள் (சுனன்)

	ஸலாத்	ரகஃஅத்துக்கள்
1	ஃபஜ்ருக்கு முன்	2
2	ஸ்ஜுஹ்ருக்குப் பிறகு	2
3	மக்ஹ்ரிபுக்குப் பிறகு	2
4	இஷாவுக்குப் பிறகு	2
5	அல்-விதர் (இஷாவுக்குப் பிறகு)	3

குறிப்புகள்:

1. இஷா தொழுகைக்குப்பிறகு விதர் தொழுகை நிறைவேற்றப்படுகிறது. ஒருவர் விடியற்காலைக்கு சற்றுமுன் வரையிலும் எந்த நேரத்திலும் இதை நிறைவேற்றலாம், (அதாவது ஃபஜர் தொழுகைக்கான அழைப்புக்கு சற்று முன்புவரை).
2. ஜும்ஆ தொழுகை ஊஹர் தொழுகைக்கு பதிலாக நிறைவேற்றப்படும் மாற்றுத் தொழுகையாகும் மற்றும் ஒரு வட்டார எல்லைக்குள் வசிக்கும் ஒவ்வொரு ஆண் மீதும் கடமையாகும். எனவே, ஜும்ஆ தொழுகையை ஒருவர் தவறவிட்டால், அவர் ஸ்ஜுஹர் தொழுகையை நிறைவேற்றவேண்டும். பெண்கள், பயணிகள் மற்றும் நோயுற்றவர்கள் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை, (அதாவது அவர்கள் ஊஹர் தொழுகையை நிறைவேற்றலாம்). ஜும்ஆ தொழுகை பிரசங்க உரையுடன் (குத்பா) தொடங்குகிறது, பின்னர் ஜும்ஆ தொழுகையின் இரண்டு ரகஃஅத்துக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது கூட்டு வழிபாட்டாக (ஜமாஅத்) மட்டுமே நிறைவேற்றமுடியும், அதைத்தொடர்ந்து இரண்டு அல்லது நான்கு ரகஃஅத்துக்கள் சுன்னத்தான தொழுகையாக நிறைவேற்றப்படுகின்றன.
3. ரமதான் மாதத்தில் தாராவீஹ் தொழுகை, ஈத் தொழுகை, ஜனாஸா தொழுகை போன்ற பல வகையான தொழுகைகள் உள்ளன. இந்த தொழுகைகளைப்பற்றிய விவரங்களை அதற்கான நூல்களில் காணலாம்.



2. தொழுகைக்கான நேரங்கள்

ஐந்துகட்டாயக்கடமையானதினசரிதொழுகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் நிறைவேற்றப்படவேண்டும்

விடியற்காலை தொழுகை (ஃபஜர்)	பொழுது விடியும் நேரம் முதல் சூரியன் உதிக்கத்துங்கும் வரை
நண்பகல் தொழுகை (ஸ்ஜுஹர்)	சூரியன் உச்சியைக் கடந்துவிட்ட பின்பு அஸ்ர் தொழுகைக்கான நேரம் ஆரம்பமாகும் வரை
பிற்பகல் தொழுகை (அஸ்ர்)	ஒரு பொருளின் நிழல் அப்பொருளின் உயரத்திற்கு சமமாக இருக்கும் நேரத்திலிருந்து சூரிய அஸ்தமனம் தொடங்கும்வரை.
மாலை தொழுகை (மக்ரிப்)	சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு வைகறை மேலொளி மறையும்வரை
இரவு தொழுகை (இஷா)	வைகறை மேலொளி மறைந்தது முதற்கொண்டு நள்ளிரவுவரை

அனைத்துமஸ்ஜிதங்களிலும் தொழுகை நேரங்களைக்காட்டும் அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டிருக்கும். மேலும், உலகின் அனைத்து நகரங்களுக்கான தொழுகை நேரங்களைக் காட்டும் மொபைல் போன் செயலிகள் Android மற்றும் iOS இல் கிடைக்கின்றன.

கீழ்க்காணும் நேரங்களில் தொழுகைகள் நிறைவேற்றக்கூடாது:

1. சூரிய உதயத்தின்போது, அதாவது சூரியன் உதயமாகத் தொடங்குவது முதல் அடிவானத்திற்கு மேலே முழுமையாக உயரும் வரை
2. சூரியன் உச்சியில் இருக்கும்போது (அதாவது சரியாக தலைக்குமேல், சற்று மேற்கு நோக்கிச் செல்லும்வரை)
3. சூரிய அஸ்தமனத்தின்போது, (அதாவது சூரிய அஸ்தமனத்தின் தொடக்கத்திலிருந்து, அடிவானத்தில் சூரியன் முற்றிலும் மறைந்துபோகும் வரை).

பின்வரும் நிலைகளிலும் தொழுகைகள் நிறைவேற்றக்கூடாது:

- a. ஒருவர் ஃபஜர் தொழுகை நிறைவேற்றியபின், சூரியன் அடிவானத்திற்கு மேலே முழுமையாக உயரும்வரை (இன்றியமையாத தொழுகையான ஜனாஸா தொழுகைதவிர).
- b. ஒருவர் அஸ்ர் தொழுகை நிறைவேற்றியபின், சூரிய அஸ்தமனம் வரை (இன்றியமையாத தொழுகையான ஜனாஸா தொழுகைதவிர).



3. ஸலாத் (தொழுகை) எவ்வாறு நிறைவேற்றவேண்டும்

ஐவேளை தினசரி தொழுகைகள் மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றும் செயல்முறை பற்றிய படிப்படியான அம்சங்கள் 9 ஆம் அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளன. அனைத்து தொழுகைகளும் மக்காஹ்வில் உள்ள கஅபாவின் திசையை நோக்கியே நிறைவேற்றப்படுகின்றன. கஅபாவை நோக்கிய இந்த பொதுவான திசை ஃகிப்லா எனப்படுகிறது. எந்த இடத்திலிருந்தும் கிப்லாவின் திசையைக் காட்டும் மொபைல் போன் செயலிகள் Android மற்றும் iOS இல் கிடைக்கின்றன.

4. தொழுகையை செல்லாததாக்கும் செயல்கள்.

தொழுகையை செல்லாததாக்கும் இரண்டு செயல்கள் உள்ளன; (a) மனநிலையுடன் தொடர்புடைய செயல்கள், அதாவது உணர்வு நிலை, (b) உடல் அசைவுகள்.

A. மனநிலையுடன் தொடர்புடைய செயல்கள்

1. தொழுகையில் அதற்கான நிய்யத்தை மாற்றுவது. உதாரணமாக, தொழுகையின் வகையை, கட்டாயக் கடமையான தொழுகை என்பதை சுன்னத்தானது என மாற்றுவது.
2. தற்காலிக அரைத்தூக்கம் அல்லது மயக்கம் காரணமாக விழிப்புணர்வை இழத்தல். ஏனென்றால், உணர்வமைதியுடனிருப்பது தொழுகைக்கான முக்கிய நிபந்தனையாகும்.
3. தொழுகையுடன் சம்பந்தமில்லாத சிக்கல்களுடன் மனதீடுபாடு அதிகமாகவே வேண்டுமென்றே கொண்டிருப்பது.



B. உடல் அசைவுகள்

- a. தொழுகையின் கீழ்க்காணும் இன்றியமையாத செயல்களில் (அல்லது தூண்கள்) ஏதேனும் ஒன்றை விட்டுவிடுதல்:
 1. எண்ணம் (நிய்யதுண்)
 2. நேராக நின்றல் (ஃகியாம்)
 3. தக்பீர்துல் இஹ்ராம் (தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று கூறுவது)
 4. முழு கவனம் (உணர்வமைதியுடன் இருத்தல்)
 5. அனைத்து ரகஃஅத்துக்களிலும் அல்-பாத்திஹா ஓதுதல்
 6. ருகூஉவில் குனிதல் (ருகூஉ)
 7. சிரம் பணிதல் (சுஜூத்)
 8. இடை அமர்வு (தஷஹ்ஹுதுன்)
 9. அத்-தஸ்லீம் (கடைசியில் 'அஸ்சலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹி' என்று சொல்லுதல்)
- b. தொழுகையில் சாப்பிடுவது அல்லது குடிப்பது
- c. தொழுகையுடன் சம்பந்தமில்லாத எதையும் பற்றி பேசுவது.
- d. புன்னகை (தன்னியலாக) மற்றும் தொழுகையில் சிரித்தல்.
- e. தொழுகையுடன் தொடர்பில்லாத அடிக்கடி நிகழும் அசைவுகள்.
- f. உதாவை முறிக்கும் எந்த ஒரு செயலும்



அத்தியாயம் 5 - ஜமாஅத் தொழுகை

(நீங்கள் 4 மற்றும் 5 ஆகிய அத்தியாயங்களை படித்து முடித்த பிறகு இந்த அத்தியாயத்தைப் படிக்கவும்)

A. ஜமாஅத் தொழுகை மற்றும் தனியாக நிறைவேற்றும் தொழுகைக்கு இடையிலான வேறுபாடு:

1. தனியாக தொழுகை நிறைவேற்றும்போது (அதாவது ஒருவர் மட்டும்), நீங்கள் இஃகாமாவை சொல்ல வேண்டும் (அத்தியாயம் 9 இல் விளக்கப்பட்டுள்ள வகையில்). ஜமாஅத் தொழுகைகளில், அனைவர் சார்பாகவும் முஅத்ஜின் இகாமாவை ஒதுவார். (பெண்கள் அனைத்து தொழுகைகளிலும் இஃகாமாவை ஒதுவதில்லை)
2. தனியாக ஒருவர் மட்டும் தொழுகை நிறைவேற்றும்போது எல்லாவற்றையும் மனதில் ஓதிக்கொள்ளவும். இருப்பினும், ஜமாஅத் தொழுகையில் கீழ்வருவனவற்றை இமாம் உரத்த குரலில் ஒதுவதை நீங்கள் கேட்பீர்கள்;
 - a. துவக்கத்தில் சொல்லப்படும் 'அல்லாஹு அக்பர்', (அரபியில் தக்பீர்துல் இஹ்ராம்).
 - b. முதல் இரண்டு ரகஃஅத்துக்களில் அல்-பாத்திஹ்ஹ் ஒதப்படுதல், (ஔஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளைத்தவிர, இவை அமைதியாக ஒதப்படுகின்றன)
 - c. முதல் இரண்டு ரகஃஅத்துக்களில் அல்பாத்திஹ்ஹ்வுக்குப் பிறகு சூரஹ் ஒதப்படுதல் (சூரஹ் கூடுதலாக ஒதவேண்டிய தொழுகைகளில்).
 - d. ரகூவுக்காக குனியும்போது, சஜ்தா செய்யும்போது, உட்காரும்போது, மற்றும் நிற்கும்போது 'அல்லாஹு அக்பர்'.
 - e. ரகூஉ நிலையிலிருந்து எழுந்து நிற்கும்போது 'சமீஃஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று சொல்லப்படுவது
 - f. இமாம் தொழுகையை முடிக்கும்போது 'அஸ்சலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹி' என்று கூறுவது

இமாம் சொல்வதை நீங்கள் அமைதியாக திருப்பிச் சொல்லவும், ' c ' இல் சொல்லப்பட்டவைதவிர, நீங்கள் சூரஹ்வை ஒதத்தேவையில்லை (கேட்டால் போதும்), மற்றும் 'இ' இல் உள்ளதுபோல நீங்கள் இமாம் சொல்வதை திருப்பிச் சொல்லத்தேவையில்லை, ஆனால் நீங்கள் நின்றுவிட்டபின் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று சொல்லவும்,

3. அல்-பாத்திஹ்ஹ் மற்றும் சூரஹ் ஒதவேண்டிய தொழுகைகளில் தனியாக ஒருவர் மட்டும் தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹ்ஹ் மற்றும் சூரஹ் இரண்டையும் மெதுவாக ஒதிக்கொள்ளவும். ஜமாஅத்தில் நீங்கள் அல்-பாத்திஹ்ஹ்வை மட்டும் மெதுவாக ஒதிக்கொள்ளவும் பின்னர் இமாம் சூரஹ் ஒதுவதைக் கேளுங்கள்.



B. ஜமாஅத் தொழுகையில் இணைவது எப்படி

நீங்கள் ஏதேனும் ஜமாஅத் தொழுகைக்காக தாமதமாக வந்து, தொழுகை ஏற்கனவே தொடங்கிவிட்டதைக் கண்டால், நீங்களும் தொழுகையில் இணைந்துகொள்ளலாம் மற்றும் இமாம் அஸ்சலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹி' என்று சொல்லி தொழுகையை முடிக்கும்போது நீங்கள் தவறவிட்டதை ஈடுசெய்துகொள்ளலாம். ஜமாஅத் தொழுகையில் எவ்வாறு இணைந்துகொள்ளலாம் என்பதை விளக்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு.

எடுத்துக்காட்டு 1

இஷா தொழுகையில் இமாம் இரண்டாவது ரகஃஅத்தில் அல்பாத்திஹாவை ஓதிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள். நீங்கள் தொழுகையில் கீழ்க்கண்டவாறு இணையலாம்:

1. தவஜீஹ் ஓதிக் கொள்ளுங்கள்
2. 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள்
3. அஃஊத்ஜு பில்லாஹி மினஷ்ஷய்த்தானிர்ரஜீம்' என்று சொல்லுங்கள்
4. இமாமைத் தொடர்ந்து அல்-பாத்திஹ்ஹ்வை ஓதிக் கொள்ளுங்கள்
5. அல்-பாத்திஹ்ஹ்வுக்குப் பிறகு இமாம் சூராவை ஓதுவதைக் கேளுங்கள்.
6. தொழுகையின் இறுதிவரை இமாமைப் பின்பற்றுங்கள்.
7. இமாம் தொழுகையை முடிக்கும்போது, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லாமல் எழுந்து நிற்கவும்.
8. அல்-பாத்திஹ்ஹ் மற்றும் சூராவை ஓதிக் கொள்ளுங்கள்
9. ருகூஉ மற்றும் சஜூதை செய்து பின்னர் எழுந்து நிற்கவும்
10. நீங்கள் இப்போது தொழுகையில் இணைந்துகொண்ட இடத்தில் இருக்கிறீர்கள்
11. அல்லாஹு அக்பர்' என்று சொல்லாமலேயோ உட்கார்ந்து கொள்ளுங்கள்.
12. அஸ்சலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹி' என்று சொல்லி தொழுகையை முடிக்கவும்

எடுத்துக்காட்டு 2

ஊஹர் தொழுகையில் இமாம் முதல் அமர்வில் (தஷஹ்ஹுதில்) இருப்பதைக் காண்கிறீர்கள். நீங்கள் தொழுகையில் கீழ்க்கண்டவாறு இணையலாம்:

1. தவஜீஹ் ஓதிக் கொள்ளுங்கள்
2. அல்லாஹு அக்பர்' என்று சொல்லுங்கள்



3. அஹது பில்லாஹி மினஷ்ஷய்த்தானிர்ரஜீம்' என்று சொல்லுங்கள்
4. உட்கார்ந்துகொண்டு தொழுகையின் இறுதிவரை இமாமைப் பின்பற்றுங்கள்.
5. இமாம் தொழுகையை முடிக்கும்போது, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லாமல் எழுந்து நிற்கவும்.
6. அல்-பாத்திஹா ஓதவும், ருகூஉ, சஜ்தா செய்து எழுந்து நிற்கவும் (இது முதல் ரகஃஅத்து ஆகும்).
7. அல்-பாத்திஹா ஓதவும், ருகூஉ, சஜ்தா செய்து உட்கார்ந்து கொள்ளுங்கள் (இது இரண்டாவது ரகஃஅத்து ஆகும்).
8. நீங்கள் இப்போது தொழுகையில் இணைந்த இடத்தில் இருக்கிறீர்கள்.
9. நீங்கள் தொழுகையில் இணைந்தபோது முதல் தஹிய்யாத்தை ஒதியிருந்தால், அஸ்சலாமு அலைகும் வரஹமத்துல்லாஹி' என்று கூறி தொழுகையை முடிக்கவும். நீங்கள் தொழுகையில் இணைந்தபோது முதல் தஹிய்யாத்தை ஒதிக்கொள்ள முடியவில்லை என்றால், அதை ஒதி பின்னர் தொழுகையை முடிக்கவும்

நீங்கள் எந்த நேரத்திலும் ஜமாஅத் தொழுகையில் இணையலாம் மற்றும் எடுத்துக்காட்டுகளின் மூலம் காட்டப்பட்டுள்ளதைப்போலவே நீங்கள் தவறவிட்ட பகுதிகளையும் நிறைவேற்றலாம். செய்யவேண்டியது என்னவென்றால், தொழுகையின் இறுதிவரை இமாமுடன் தொடர்ந்து நீங்கள் தவறவிட்டதை ஈடுசெய்யவேண்டும்.



ஜமாஅத் தொழுகைகள் பற்றிய நபிமொழிகள்

قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ
الَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى
الَّيْلَ كُلَّهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜமாஅத்தில் இஷா தொழுகையை நிறைவேற்றியவர், நள்ளிரவு வரையில் தொழுகையை நிறைவேற்றியவரைப் போன்றவர், ஜமாஅத்தில் ஃபஜர் தொழுகையை நிறைவேற்றியவர் அவர் இரவு முழுவதும் தொழுகையை நிறைவேற்றியவரைப் போன்றவர்.

(முஸ்லிம் மற்றும் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

عَنْ عُمَانَ بْنِ عَفَّانَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ « مَنْ تَوَضَّأَ لِلصَّلَاةِ فَأَسْبَغَ
الْوُضُوءَ ثُمَّ مَشَى إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ فَصَلَّاهَا
مَعَ النَّاسِ أَوْ مَعَ الْجَمَاعَةِ أَوْ فِي الْمَسْجِدِ غُفِرَ اللَّهُ
لَهُ ذُنُوبَهُ »

‘உத்ஸ்மான் இப்னு’ அஃப்பான் (ர) அவர்கள் கூறியதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது: “நான் அல்லாஹ்வின் தூதரைக் (ஸல்) கூறகேட்டேன்: எவர் உதாவை சரியாகச் செய்து, கடமையான தொழுகையில் கலந்துகொள்வதற்காக நடந்து சென்று, மக்களுடன் சேர்ந்து அல்லது ஜமாஅத்துடனோ அல்லது மஸ்ஜிதில், தொழுகையை நிறைவேற்றினால் அல்லாஹ் அவனுடைய பாவங்களை மன்னித்துவிடுவான்”.

(நசாஇ பதிவு செய்துள்ளது)



அத்தியாயம் 6 - பெண்கள் தொடர்பான பிரச்சினைகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தஹாரதுன் (தூய்மை) மற்றும் ஸலாத் (தொழுகை) தொடர்பான விஷயங்கள் ஏற்கனவே இந்த புத்தகத்தின் பல்வேறு பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயம் பெண்களுடன் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளை விளக்குகிறது.

1. பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்லது பிறப்புக்கு பிந்தைய இரத்தப்போக்கு காலத்தில் தொழுகை (அல்லது நோன்பு) கடைபிடிக்கத் தேவையில்லை
2. மாதவிடாய் அல்லது பிரசவத்திற்கு பிந்தைய இரத்தப்போக்குபோன்ற அறிகுறிகள் நின்றுவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டவுடன் பெண்கள் சடங்கியலான குளியல் செய்து தஹாரதுன் நிலைக்குத் திரும்ப வேண்டும், இந்த அறிகுறிகள் வழக்கமான மாதவிடாய் அல்லது பிறப்புக்கு பிந்தைய இரத்தப் போக்குக்கின் காலத்திற்கு முன்பாகவே ஏற்பட்டாலும் சரியே.
3. ஒரு பெண் தூய்மை நிலைக்கு (தஹாரதுன்) திரும்பியபின், அவள் மாத விடாய் அல்லது பிறப்புக்கு பிந்தைய இரத்தப்போக்கின்போது தவறவிட்ட தொழுகைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை.
4. இரத்தப்போக்கு 3 முதல் 10 நாட்களுக்கு இடையில் இருக்கும்போது மாதவிடாய் என்று கருதப்படுகிறது. இரத்தப்போக்கு மூன்று நாட்களுக்குக் குறைவாக இருந்தால், அது மாதவிடாய் என்று கருதப்படுவதில்லை. ஒருவர் சடங்கியலான குளியல் மேற்கொண்டு தொழுகையைத் தொடங்கவேண்டும். மேலும், தவறவிட்ட தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
5. மாதவிடாய் காலம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மாதவிடாய் காலம் என்பது தொடங்கும் நேரம் முதல் மறுநாள் அதே நேரம்வரை ஒரு நாள் எனக்கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, மாதவிடாய் காலை 9 மணிக்குத் தொடங்கினால், மறுநாள் காலை 9 மணிக்கு அது ஒரு நாளாகக் கணக்கிடப்படுகிறது.
6. ஒருவர் மாதவிடாய் முடிவின் வழக்கமான அறிகுறிகளான வறட்சி அல்லது வெள்ளையான வெளியேற்றம் காணும்போது; சடங்கியலான குளியலை மேற்கொண்டு தொழுகைகளை மீண்டும் தொடங்கவேண்டும்.
7. மாதவிடாய் 10 நாட்களைத் தாண்டினால் அல்லது பிறப்புக்குப்பின் இரத்தப்போக்கு வழக்கமான 40 நாட்களைத் தாண்டினால், ஒரு பெண் சடங்கியலான குளியல் மேற்கொண்டு மீண்டும் தொழுகையைத் தொடங்கவேண்டும்
8. வழக்கமான மாதவிடாய் காலத்தைக்கொண்டிருக்கும் பெண்கள், இரத்தப் போக்கு வழக்கமான காலத்தைத் தாண்டியும் தொடர்ந்தால் இரண்டு நாட்கள் (48 மணி நேரம்) அல்லது அல்லது சடங்கியலான குளியல் மேற்கொள்வதற்குமுன் வெளியேற்றம் தொடர்ந்தால் ஒரு நாள் (24 மணி நேரம்) காத்திருக்கவேண்டும். உதாரணமாக, ஒரு பெண்ணின் வழக்கமான மாதவிடாய் காலம் ஆறு நாட்கள் என்றால், இரத்தப் போக்கு தொடர்ந்தால் எட்டு நாள் முடிவில் அல்லது வெளியேற்றங்கள்



தொடர்ந்தால் ஏழாம் நாள் முடிவில் அவள் சடங்கியலான குளியலை மேற்கொள்ளவேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் உடையவர்கள் மற்றும் மாதவிடாய் தொடக்க நிலையிலுள்ளவர்களுக்கு 10 நாட்கள் விதி (எண். 7) பொருந்தும்.

9. மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் வெளியேற்றம் மாதவிடாய் என்று கருதப்படுவதில்லை.
10. மாதவிடாய் நின்றுவிட்ட பிறகு ஏற்படும் வெளியேற்றங்கள் 24 மணி நேரம்வரை மாதவிடாய் என்றே கருதப்படுகிறது. இந்த 24 மணி நேரத்திற்குள் மாதவிடாய் முடிவின் அறிகுறிகளை ஒருவர் கண்டால் சடங்கியலான குளியலை மேற்கொள்ளவேண்டும்.
11. சிறியவர்கள் (சாந்திரமான ஆண்டின் 9 வயதுக்கும் அல்லது சௌரமான ஆண்டின் 8½ வயதுக்கும் குறைவானவர்கள்) மற்றும் ஏற்கனவே மாதவிடாய் நின்றுநிட்ட பெண்கள் அனுபவிக்கும் இரத்தப்போக்கு மாதவிடாய் இரத்தமாக கருதப்படுவதில்லை. அவர்கள் சடங்கியலான குளியலை மேற்கொள்ளவேண்டியதில்லை, தொடர்ந்து தொழுகை நிறைவேற்றலாம்..
12. மாதவிடாய் அல்லது பிறப்புக்குப் பிந்தைய இரத்தப்போக்குக்குப் பிறகு சடங்கியலான குளியலை மேற்கொள்ளும்போது, பெண்கள் தலைமுடி முழுவதுமாக கழுவப்படுவதற்காக அவர்களின் பின்னல் மயிர்கற்றை (ஜடை) அவிழ்த்துவிடவேண்டும். இருப்பினும், ஒரு பெண் உடலுறவுக்குப்பிறகு அவர்களின் பின்னல் மயிர்கற்றை அவிழ்த்துவிடவேண்டியதில்லை. நீர் உச்சந்தலையை அடைவதை உறுதி செய்ய ஜடைகளை நன்கு கழுவுவது போதுமானது.
13. பெண்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்ளலாம். ஆயினும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; 'ஒரு பெண்ணின் தொழுகைக்கு அவளுடைய வீட்டின் உட்பகுதியே அதிக சிறப்புக்குரியதாகும். ஆயினும் கூட, அவள் ஜமாஅத் தொழுகைக்கு சென்றால், அவள் பொருத்தமான ஆடைக் குறியீட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் எவ்வித அலங்காரங்களையும் தவிர்க்கவேண்டும்.



அத்தியாயம் 7 - இஸ்லாமிய சட்டத்தின் மதஹபுகளுக்கு இடையில் தொழுகையில் காணப்படும் வேறுபாடுகள்

இஸ்லாமிய சட்டம், வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஃகுர்ஆனிலிருந்தும் இறைவனின் இறுதித்தாதரான முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்தும் பெறப்பட்டவை. இஸ்லாமிய சட்டத்தின் விளக்கங்களில் பல்வேறு மதஹபுகள் உள்ளன. 'பிரிவுகள்' அல்லது 'மதஹபு' எனப்படும் இந்த பல்வேறு மதாஹிபுகள் சட்டத்தின் அடிப்படைகளிலும் இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் வழிபாட்டில் உள்ள தேவைகளிலும் வேறுபடுவதில்லை. அவை வேறுபடும் அம்சங்கள் சில குறிப்பிட்டவை மட்டுமே, குறிப்பாக ஃகுர்ஆனில் உள்ள சில வசனங்களின் விளக்கங்கள் மற்றும் நபிமொழிகளின் போதனைகளின் பன்முகத்தன்மை காரணமாகவே.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கட்டாயக்கடமையான தினசரி தொழுகைகளைக் கடைபிடிக்கின்றனர், மேலும், தொழுகையின் அதே அடிப்படை தேவைகளுக்கிணங்க நிறைவேற்றுகின்றனர். இருப்பினும், மேற்கூறிய காரணங்களால், தொழுகையின் நுணுக்கமான விவரங்கள் மற்றும் அதன் முன்நிபந்தனைகளில் வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் எங்கு காணப்படுகின்றன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

1. உதாவைத் தொடங்கும்போது 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்வது.
2. தக்பீர்தல் இஹ்ராம் சொல்லும்போதும் ருகூவிற்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்துவது,.
3. தக்பீர்தல் இஹ்ராமுக்கு பிறகு அல்லது அதற்கு முன் தவ்ஜீஹ் சொல்வது.
4. நிற்கும்போது கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொள்வது.
5. ஸ்ஜூஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளில் முதல் மற்றும் இரண்டாவது ரகஃஅத்துகளில் அல்ஃபாத்திஹாவுக்குப்பிறகு குர்ஆனின் வசனங்களை ஓதுவது.
6. தொழுகையில் துஆக்களை (குனூத்) ஓதுவது.
7. இமாம் அல்-பாத்திஹாவை ஓதியபின் 'ஆமின்' என்று சொல்வது.

இந்த வேறுபாடுகள் தொழுகைகளின் சாரத்தையும் அதன் தேவைகளையும் வீணாக்குவதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் மற்றும் நம்முடைய இறையச்ச உணர்வினைப் பேணும் வகையில் அன்றாட தொழுகைகளைக் கடைப் பிடிப்பதாகும். உங்கள் சமூகத்தில் பேணப்படும் ஃகுர்ஆனின் உண்மையான மற்றும் நம்பகமான ஆதாரங்களுக்கும், நபியின் போதனைகளுக்கும் இணக்கமான மதஹபைப் பின்பற்றுவது விவேகமானதாகும்.





لَيْسَ الْبِرَّ أَنْ تُولُوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ
وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ ءَامَنَ بِاللَّهِ وَالْيَوْمِ
الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَءَاتَى الْمَالَ
عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسْكِينِ وَابْنَ
السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ
وَءَاتَى الزَّكَاةَ وَالْمُؤْفُونَ بَعْدَهُمْ إِذَا عَلُّوْا
وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ
أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

நற்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல; மாறாக, அல்லாஹ்வையும் இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவதும்; அல்லாஹ்வின்மீதுள்ள நேசத்தின் காரணமாக உங்களுக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், யாசிப்போருக்கும் அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவது, மேலும், தொழுகையை நிலைநாட்டி ஜஸகாத்தைக் கொடுத்து வருவதுமாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவவர்களும்; வறுமை மற்றும் துன்பங்களின்போதும் சத்தியத்தின் அசத்தியத்தின் போராட்டத்தின்போதும் உறுதியாகவும் பொறுமையுடனும் நிலைத்திருப்பவர்கள்தான் புண்ணியவான்கள். அத்தகையவர்களே சத்தியவான்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்கள். (அல்குர்ஆன் 2:177)



அத்தியாயம் 8 - பல்வேறு வகைப்பட்ட சிக்கல்கள் மற்றும் ஒழுங்காசாரம்

பின்வருவன பரிந்துரைக்கப்பட்ட செயல்கள், ஒழுங்காசாரம் மற்றும் தொழுகை நிறைவேற்றுவது தொடர்பான சிக்கல்கள்.

தொழுகைகளுக்கு ஆயத்தமாதல்

கழிவறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துக்கொள்ளுங்கள், மேலும் தொழுகைக்குச் செல்வதற்குமுன் அவசரமான, முக்கியமானவற்றை முடித்து முழுமையாகத் தயாராகிவிடுங்கள். இது உங்கள் தொழுகையில் உணர்வுப்பூர்வமாகவும் முனைப்புடனும் இருக்க உதவும். தொழுகையின் முக்கித்தேவைகளில் ஒன்று, தொழுகை நிறைவேற்றும்போது பணிவுடனும் முழு கவனத்துடனும் இருப்பதாகும். அல்லாஹ் கூறுகிறான்;

* قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ * الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَائِعُونَ *

**விசுவாசிகள் உண்மையிலேயே வெற்றி
பெற்றுவிட்டனர், அவர்கள் எத்தகையவர்கள்
எனில் தங்கள் தொழுகைகளில் பயபக்தியை
மேற்கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 23:1-2)**

உடுப்பின் ஒழுக்கமுறை

தொழுகையை நிறைவேற்றும்போது அலங்கார ஆடைகளை அணியுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான்;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا زِينَتِكُمْ غَدَاةً لِكُلِّ مَسْجِدٍ

**ஆதமின் மக்களே, ஒவ்வொரு தொழுகையின்போதும்
உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்.**

(அல்குர்ஆன் 7:31)

ஆடை பால் உறுப்புக்களின் பகுதிகளை (ஃஅவ்ரதுன்) மறைக்கவேண்டும். ஆண்களைப் பொருத்தவரை அது தொப்புள் முதல் முழங்கால்களுக்குக் கீழ்வரையிலான உடலின் பகுதியாக 'ஃஅவ்ரதுன்' வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஒருவர் தொழுகைகளில் அல்லாஹ்வுக்குமுன் அவனுடைய மேன்மை மற்றும் மரியாதைக்கு ஏற்றவாறு ஆடை அணியவேண்டும். பெண்களைப் பொருத்தவரை, முகம் மற்றும் கைகளைத்தவிர, முழு உடலையும் சரியான முறையில் மறைக்கவேண்டும். இறுக்கமான அல்லது உள்மறைப்பில்லாத ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்தமானவையல்ல. மேலும், ஆண்கள் ஒருபோதும் தங்கம் அல்லது பட்டு அணிய அனுமதிக்கப்படுவதில்லை



ஜமாஅத் தொழுகைகள்

ஆண்களைப் பொருத்தவரை, கட்டாயக் கடமையான ஜவேளை தினசரி தொழுகைகள் ஒரு தவிர்க்கமுடியாத காரணம் தடையாக இருந்தாலன்றி, ஜமாஅத்தில் மட்டுமே நிறைவேற்றவேண்டும். உதாரணமாக, நோய், தீவிர வானிலை, ஒருவரின் பாதுகாப்பிற்கான பயம் ஆகியன. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்; 'ஜமாஅத்தில் தொழுகை நிறைவேற்றுவது தனியாக தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு அதிக நன்மை அளிக்கக்கூடியது'⁶

பெண்கள் தங்கள் தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றுவது கட்டாயமானது அல்ல

விருப்ப தொழுகைகள் [சுன்னதுன் (ஒருமை), சுனன் (பன்மை)]

கூடுதல் நன்மைகளைப் பெறுவதற்கும், அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அடைவதற்கும் விருப்பத் தொழுகைகள் அல்லது நஃபிலான தொழுகைகள் கட்டாயக் கடமையான ஜந்து தினசரி தொழுகைகளுடன் கூடுதலாக நிறைவேற்றப்படுகின்றன. அத்தியாயம் 4, பிரிவு 1 இல் ஏற்கனவே குறிப்பிடப்பட்டவைதவிர, பின்வருபவை சுன்னத்தான கூடுதல் தொழுகைகளாகும்:

- ▶ மஸ்ஜிதுக்குள் நுழைந்ததும் இரண்டு ரகஃஅத்துக்கள். இந்த சுன்னத்தான தொழுகை தஹியத்துல் மஸ்ஜித் அல்லது 'மஸ்ஜிதுக்கு மரியாதை செலுத்துதல்' எனப்படும்.
- ▶ சூரிய உதயத்திற்குப்பிறகு சூரியன் உச்சத்தை அடைவதற்கு சற்றுமுன் வரை இரண்டு அல்லது நான்கு ரகஃஅத்துக்கள். இது லஹா தொழுகை எனப்படும்.
- ▶ இஷா தொழுகைக்கு முன் இரண்டு அல்லது நான்கு ரகஃஅத்துக்கள்
- ▶ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரகஃஅத்துக்கள் இரவின் பிற்பகுதியில் நிறைவேற்றப்படும் தொழுகைகள் (இவை ஃகியாமுல் லைல் எனப்படும்).

சுன்னத்தான தொழுகைகள் இரண்டிரண்டு ரகஃஅத்துக்களாக நிறைவேற்றப்படுகின்றன. அவை மஸ்ஜிதில், வீட்டில் அல்லது மற்ற இடங்களில் நிறைவேற்றலாம். இருப்பினும், சுன்னத்தான சில தொழுகைகள் நம் வீடுகளில் நிறைவேற்றப்படவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்த நபிமொழியை அர்-ரபீஇ, புக்ஹாரி, இப்னு மஜா மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர்

நீங்கள் பயணிக்கும்போது, லஹர், அஸ்ர் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளை நான்கு ரகஃஅத்துக்களில் இருந்து இரண்டாகக் குறைக்கவேண்டும். ஃபஜர் மற்றும் மஃரிப்ப தொழுகைகளில் மாற்றமில்லை. நீங்கள் லஹர் அஸ்ர் மற்றும் இஷா தொழுகைகளை சுருக்கும்போது, முதல் இரண்டு ரகஃஅத்துக்களை மட்டுமே நிறைவேற்றுகிறீர்கள், பின்னர் முழு தஹிய்யாத்ை ஒதுக்கொள்ள வேண்டும்.

6 இந்த நபிமொழியை அர்-ரபீஇ, புக்ஹாரி, இப்னு மஜா மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர்.



நீங்கள் (a) சுருக்கப்படும் லுஹரையும் தொடர்ந்து அஸ்ரையும் லுஹருக்கும் மஃரிபுBக்கும் முன்பாக எந்த நேரத்திலும் இணைக்கலாம், மற்றும் (b) மஃரிபையும் தொடர்ந்து இஷாவையும் மஃரிபுB மற்றும் நள்ளிரவுக்கு இடையில் எந்த நேரத்திலும் நிறைவேற்றலாம். நீங்கள் தொழுகைகளை இணைக்கும் நிலையில், வித்ரு தொழுகையைத் தவிர, சுன்னத்தான தொழுகைகளை (சுன்ன) நிறைவேற்றவேண்டியதில்லை.

பயணம் செய்யும்போது, நீங்கள் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது கடமையல்ல, (அதாவது நீங்கள் லுஹரை நிறைவேற்றலாம்)

நோய்வாய்ப்பட்டவர்களின் தொழுகைகள்

நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு அவருடைய நோயின் நிலையைப் பொருத்து பின்வரும் சலுகைகள் பொருந்தும்.

1. நோய்வாய்ப்பட்டவர் பயணம் செய்யும் ஒருவர் தொழுகைகளை சுருக்கி இணைத்துக் கொள்வதுபோன்றே சுருக்கிக்கொள்ளலாம்.
2. உதாவில் தண்ணீரைப் பயன்படுத்த முடியாவிட்டால் ஒருவர் தயம்மும் செய்துகொள்ளலாம்.
3. ஒருவர் ருகூஉ மற்றும் சஜஜது செய்ய முடியாவிட்டால் உட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு தொழுகைகளை நிறைவேற்றலாம், தலையைத் தாழ்த்தி குனிந்து இந்த செயல்களைச் செய்யலாம்.
4. மேற்கூறியவற்றில் எதையும் செய்ய முடியாவிட்டால், கண்களை அசைத்து ஒருவர் தொழுகையை நிறைவேற்றலாம்
5. மேற்கூறப்பட்ட எதுவுமே சாத்தியமில்லை என்றால், ஒவ்வொரு கட்டாய தொழுகைக்கும் ஐந்து முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) என்று சொல்லவேண்டும்.
6. மேற்சொன்ன எதுவுமே சாத்தியமில்லை என்றால், நோய்வாய்ப்பட்ட நபர் தொழுகை நிறைவேற்றுவது கட்டாயம் இல்லை, ஏனெனில், அல்லாஹ் இயலாத ஒன்றைக் கட்டாயப்படுத்துவதில்லை.

தவறவிடப்பட்ட தொழுகை

ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றுவதில் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். தொழுகையைப்பற்றி கவனக்குறைவாக இருப்பவர்களை அல்லாஹ் ஃகுர்ஆனில் எச்சரித்துள்ளான்

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ * الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கறார்களே அப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்குக் கேடுதான். (அல் குர் ஆன் 107:4-5)

இருப்பினும், மறதி அல்லது தூக்கம் காரணமாக ஒருவர் கட்டாய தொழுகையை தவறவிட்டால், ஒருவர் நினைவுசூர்ந்தவுடன் அல்லது தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தவுடன் தவறவிட்ட தொழுகையை நிறைவேற்றவேண்டும்.



தொழுகையின் ஒரு பகுதியை மறந்துவிடுதல்

நீங்கள் தொழுகையின் ஒரு பகுதியை மறந்துவிட்டால் (தொழுகை முழுவதுமாகவே ஏற்கப்படாமல் போகும் முக்கிய பாகங்கள் தவிர, அத்தியாயம் 4, பிரிவு 4 B, (a) இல் குறிப்பிடப்பட்டுள்ளது), நீங்கள் தொழுகையின் முடிவில்

அஸ்-சலாமு அலைகும் வரஹ்மத்துலாஹ் என்று கூறியபின் மறதிக்கான (சுஜூதுஸ்-சஹ்வு) எனப்படும் இரண்டு சஜ்தாக்களை செய்யவேண்டும்.

தொழுகைக்குப் பிறகு துஆ

உங்கள் தொழுகைகளை, குறிப்பாக தினசரி ஐவேளை கட்டாயக் கடமையான தொழுகைகளை நிறைவேற்றியபின், அல்லாஹ்விடம் பிரார்த்தனை (துஆ) செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூறுவீர்:

أَسْتَغْفِرُ اللَّهَ 3x

اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

اللَّهُمَّ أَعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّا

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ

كَمَا صَلَّيْتَ وَسَلَّمْتَ وَبَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى آلِ سَيِّدِنَا

إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

- ▶ அஸ்தக்ங்ஃபிருல்லாஹ் (மூன்று முறை)
- ▶ அல்லாஹும்ம அன்தஸ்சலாம், வமின்கஸ்சலாம், தபாரக்த யா த்ஜல்ஜலாலி வல் இக்ராம்
- ▶ அல்லாஹும்ம அஃஇன்னா ஃஅலா த்ஜிக்ரிக வஃஅலா ஷுக்ரிக வஃஅலா ஹுஸ்னி ஃஇபாததிக்
- ▶ அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வன் கரீமுன் துஹிப்புல் அஃபவ ஃபஃஅஃபு அன்னா
- ▶ அல்லாஹும்ம ஸல்லி வசல்லிம் வபாரிக் ஃஅலா சய்யிதினா முஹம்மதின், வஃஅலா ஆலி சய்யிதினா முஹம்மதின், கமா ஸல்லய்த்த வசல்லய்த்த வபாரக்த்த ஃஅலா சய்யிதினா இப்ராஹிம், வஃஅலா ஆலி சய்யிதினா இப்ராஹிம், ஃபில் ஆலமீனா இன்னக ஸமீதுன் மஜீத்
- ▶ அல்லாஹ்வே, நான் உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன் (மூன்று முறை)
- ▶ அல்லாஹ்வே, நீதான் அமைதியும் அமைதியின் மூலமும், நீயே நற்பேற்றுக்குரியவனுமாய் இருக்கின்றாய், உன்னுடைய மாட்சிமை போற்றுதலுக்குரியது



- ▶ அல்லாஹ்வே, உன்னை நினைவுகூருவதற்கும், நன்றி செலுத்துவதற்கும், உன்னை சிறந்த முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவியாய் இருப்பாயாக
- ▶ அல்லாஹ்வே, நீ மன்னிப்பவன், கொடையாளன், மன்னிப்பதை நேசிப்பவன், எங்களை மன்னித்தருள்வாயாக
- ▶ அல்லாஹ்வே, இப்ராஹிம் அவர்கள்மீதும் அவருடைய சந்ததியினர்மீதும் அருளையும், அமைதியையும் பொழிந்தவாறே, முஹம்மது (ஸல்) அவர்கள்மீதும் அவருடைய சந்ததியினர்மீதும் அருளையும், அமைதியையும், பொழிவாயாக, நீயே எல்லா புகழுக்கும் போற்றுதலுக்கும் தகுதியானவன்.

அரபியில் அல்லது உங்கள் சொந்த மொழியில் அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆ கேட்கலாம். திருக்ஃகுர்ஆனில் எண்ணற்ற துஆக்கள் உள்ளன, அவற்றை தொழுகைக்குப்பிறகு அல்லது வேறு எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். பின்வரும் துஆ ஃகுர்ஆனின் 2 ஆம் அத்தியாயத்தின் இறுதி வசனத்திலுள்ள ஒரு எடுத்துக்காட்டாகும்.

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاعْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْكَافِرِينَ

ரப்பனா லாதுஆக்ஹித்ஜனா, இன் நசீனா அவ்
அக்ஹ்தஅனா, ரப்பனா வலா தஹ்மில் ஃஅலய்னா
இத்ஸ்ரன் கமா ஹமல்தஹு அலல்லத்ஜீன மின்
ஃகப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா
தாஃகத லனா பிஹி, வஅஃபு அன்னா, வக்ங்ஃபிர்லனா
வர்ஹம்னா அனத்த மவ்லானா ஃபன்ஸூர்னா அலல்
-கவ்மில் காஃபிரீன்

எங்கள் இறைவனே! நாங்கள் மறந்துபோயிருப்பினும் தவறு செய்திருப்பினும் நீ எங்களைக் (குற்றம்) பிடிக்காதே; எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நீ பாரத்தை சுமத்தியதுபோல் எங்கள்மீது பாரத்தை சுமத்திவிடாதே; எங்கள் இறைவனே! எங்களுடைய தாங்கிக்கொள்ளும் சக்தியைவிட அதிகமான சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே; எங்களைப் பொருத்தருள்வாயாக, எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக. எங்கள்மீது கருணை பொழிவாயாக, நீயே எங்கள் பாதுகாவலனாவாய்; நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக

(அல்ஃகுர்ஆன் 2:286)



قَالَ أَبُو عُبَيْدَةَ عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي
 هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلُ:
 تَتَعَاقَبُ فِيكُمْ مَلَائِكَةٌ بِاللَّيْلِ وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ
 فَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ، فَتَعْرُجُ الْمَلَائِكَةُ
 الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ:
 كَيْفَ تَرَكَتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ
 يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ.

அபுஹுரைரா (ரலி) கூரியதாவது:
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
 கூரினார்கள், "மலக்குகள் இரவும் பகலும்
 தொடர்ச்சியாக உங்களிடம் வருகிறார்கள்,
 அவர்கள் அனைவரும் ஃபஜர் மற்றும் அஸர்
 தொலுகையின் போது ஒன்று கூடுகிறார்கள்.
 உங்களுடன் இரவைக் கடத்தியவர்கள் (அல்லது
 உங்களுடன் தங்கிருந்தவர்கள்) மேலே வானத்திற்கு
 செல்கிறார்கள். அல்லாஹ் அவர்களிடம் கேட்கிறான்,
 (அவர்களைப்பற்றி எல்லாம் அறிந்திருந்தாலும்,) "எனது
 அடிமைகளை எந்த நிலமையில் விட்டு வந்தாய்?"
 வானவர்கள் பதிலளிக்கிறார்கள்: "நாங்கள்
 அவர்களை விட்டு வெளியேரும் போது அவர்கள்
 தொலுதுக் கொண்டிருந்தார்கள், நாங்கள்
 அவர்களை அடைந்ததும், அவர்கள் தொலுதுக்
 கொண்டிருந்தார்கள்." (ஸஹிஹுல் ஔதஹாரி)



அத்தியாயம் 9 - தொழுகைக்கான படிப்படியான வழிகாட்டி

பின்வரும்பக்கங்கள் தொழுகையினை நிறைவேற்றுவதற்கான பல்வேறு படிநிலைகளை விளக்குகின்றன. ஒவ்வொரு வகையான தொழுகையும் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரகஃஅத்துக்களை உள்ளடக்கியது. (படிகள் 1 முதல் 8 ஒரு ரகஃஅத்தை நிறைவுபடுத்துகின்றன)

தொழுகை	ரகஃஅத்துக்கள்	படிகள்
ஃபஜர்	2	1-16
ஸ்ஜுஹர்	4	1-14, 2-16
அஸர்	4	1-14, 2-16
மஃரிப்B	3	1-14, 8-16
இஷா	4	1-14, 2-16
ஜும்ஆ தொழுகை	2	1-16
சுன்னத்து	2	1-16
வித்ர்	3	1-14, 8-16

தொழுகையின் கீழ்க்காணும் விளக்கம் ஒருவர் தனியாகவே நிறைவேற்றுவதைக் குறிக்கிறது. ஜமாஅத்தாக தொழுகை நிறைவேற்றும்போது காணப்படும் வேறுபாடுகளுக்கு, அத்தியாயம் 5 ஐப் பார்க்கவும்.

தொழுகைக்கான படிகளின் வழிகாட்டி:

படி 1: எல்லா தொழுகைகளுக்கும் பெண்கள் இஃகாமா சொல்லவேண்டியதில்லை, அல்லது ஆண்கள் ஜமாஅத்தாக தொழுகை நிறைவேற்றும்போது.

ஃபஜர் தொழுகை: (2 ரகஃஅத்துக்கள், படிகள் 1-16 மற்றும் பின்வருவனவற்றைக் கவனிக்க)

படி 2: நீங்கள் தனியாக தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹாவிற்குப்பிறகு ஒரு குறுகிய சூராவை (அன்-நாஸ் அல்லது அல்-இக்ஹ்லாஸ் அல்லது அல்-அஸ்ர் போன்றவை) ஒதிக்கொள்ளுங்கள்.

படி 8: நீங்கள் தனியாக தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹாவிற்குப்பிறகு ஒரு குறுகிய சூராவை (அன்-நாஸ் அல்லது அல்-இக்ஹ்லாஸ் அல்லது அல்-அஸ்ர் போன்றவை) ஒதிக்கொள்ளுங்கள்.

படி 14: தஹிய்யாத் A மற்றும் B ஒதிக்கொண்டு 15 மற்றும் 16 படிகளுக்குச் செல்லவும்.



உஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகள் (ஒவ்வொன்றும் 4 ரகஃஅத்துக்கள், படிகள் 1-14, 2-16 மற்றும் பின்வருவனவற்றைக் கவனிக்கவும்)

படி 14: தஹிய்யாத் A ஓதி முடித்து, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லி, படி 2 முதல் 16 வரை தொடரவும். நீங்கள் இரண்டாவது முறையாக படி 14 இல் இருக்கும்போது தஹிய்யாத் A மற்றும் B ஓதிக்கொண்டு 15 மற்றும் 16 படிகளுக்குச் செல்லவும்..

மக்ரிப் தொழுகை (3 ரகஃஅத்துக்கள், படிகள் 1-14, 8-16 மற்றும் பின்வருவனவற்றைக் கவனிக்கவும்).

படி 2: நீங்கள் தனியாக தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹாவை ஓதியபின் ஒரு குறுகிய சூராவை

(அன்-நாஸ் அல்லது அல்-இக்ஹ்லாஸ் அல்லது அல்-அஸ்ர் போன்றவை) ஓதிக்கொள்ளுங்கள்.

படி 8: நீங்கள் தனியாக தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹாவை ஓதியபின் ஒரு குறுகிய சூராவை

(அன்-நாஸ் அல்லது அல்-இக்ஹ்லாஸ் அல்லது அல்-அஸ்ர் போன்றவை) ஓதிக்கொள்ளுங்கள்.

படி 14: தஹிய்யாத் A ஓதி முடித்து, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லி எழுந்து நிற்கவும், படி 8 -ல் அல்-பாத்திஹாவை மட்டும் ஓதி படி 8 முதல் 16 வரை தொடரவும். நீங்கள் இரண்டாவது முறையாக படி 14 இல் இருக்கும்போது தஹிய்யாத் A மற்றும் B ஓதிக்கொண்டு 15 மற்றும் 16 படிகளுக்குச் செல்லவும்..

இஷாதொழுகை (4 ரகஃஅத்துக்கள், படிகள் 1-14, 2-16 மற்றும் பின்வருவனவற்றைக் கவனிக்கவும்)

படி 2: நீங்கள் தனியாக தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹாவை ஓதியபின் ஒரு குறுகிய சூராவை

(அன்-நாஸ் அல்லது அல்-இக்ஹ்லாஸ் அல்லது அல்-அஸ்ர் போன்றவை) ஓதிக்கொள்ளுங்கள்.

படி 8: நீங்கள் தனியாக தொழுகை நிறைவேற்றும்போது, அல்-பாத்திஹாவிக்குப்பிறகு ஒரு குறுகிய சூராவை (அன்-நாஸ் அல்லது அல்-இக்ஹ்லாஸ் அல்லது அல்-அஸ்ர் போன்றவை) ஓதிக்கொள்ளுங்கள்.

படி 14: தஹிய்யாத் A ஓதி முடித்து, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லி, படி 2 முதல் 16 வரை தொடரவும். நீங்கள் இரண்டாவது முறையாக படி 14 இல் இருக்கும்போது தஹிய்யாத் A மற்றும் B ஓதிக்கொண்டு 15 மற்றும் 16 படிகளுக்குச் செல்லவும்..

ஜும்ஆ தொழுகையும் சுன்னத்தான தொழுகைகளும் ஃபஜ்ர் போலவே நிறைவேற்றப்படுகின்றன. வித்ர் தொழுகையும் மஃரிப்B தொழுகை போன்றதாகும், ஆனால், நீங்கள் இரண்டாவது முறையாக படி 8 இல் இருக்கும்போது, அல்-பாத்திஹாவுக்குப் பிறகு ஒரு குறுகிய சூராவை ஓதுவீர்கள்.



படி 1

ஆயத்தம்
(இஸ்திதாதுன்)

'இஃகாமா' சொல்லவும் *

'தவ்ஜீஹ்' ஓதவும் *

"அல்லாஹு அக்பர்"
சொல்லவும் (அல்லாஹ்
மிகப் பெரியவன்)'அஃஹத்ஜு பில்லாஹி
மினஷ்ஷயத்தானிர்ரஜீம்'
என்று சொல்லுங்கள்
"நான் சபிக்கப்பட்ட
வைத்தானைவிட்டு
அல்லாஹ்விடம்
அடைக்கலம் தேடுகிறேன்)

படி 2

நிற்றல் (ஃகியாம்)

சூரா 'அல்-பாத்திஹா'
ஓதவும் *

படி 9

(ருகூஉ)

"சுப்ஹான ரப்பியல்
அத்ஜீம்" 3 முறை
சொல்லவும்
(என்னுடைய இரட்சகன்
பரிசுத்தமானவன், மிக்க
பெரியவன்)ருகூவில் குனிந்து சொல்லவும்:
"அல்லாஹு அக்பர்"

படி 10

நிற்றல் (ஃகியாம்)

சொல்லுங்கள்: "ரப்பனா
வலகல் ஹம்து"
(எங்கள் இறைவனே,
புகழனைத்தும்
உனக்கே)எழுந்து நிற்றதும்
"சமிஃஅல்லாஹு லிமன்
ஹமிதஹ்" என்று சொல்லுங்கள்:

படி 3

ருகூஉ

"சுப்ஹான ரப்பியல்
அத்ஜீம்" 3 முறை
சொல்லவும்
(என்னுடைய இரட்சகன்
பரிசுத்தமானவன், மிக்க
பெரியவன்)ருகூவில் குனிந்து சொல்லவும்:
"அல்லாஹு அக்பர்"

படி 4

நிற்றல் (ஃகியாம்)

சொல்லுங்கள்: "ரப்பனா
வலகல் ஹம்து"
(எங்கள் இறைவனே,
புகழனைத்தும் உனக்கே)எழுந்து நிற்றதும்
"சமிஃஅல்லாஹு லிமன்
ஹமிதஹ்" என்று சொல்லுங்கள்:

படி 5

முதலாவது சஜ்தா
(சுஜலத்)"சுப்ஹான ரப்பியல் ஆலா"
3 முறை சொல்லவும்.
(என்னுடைய இரட்சகன்
பரிசுத்தமானவன், மிக்க
உயர்வானவன்)சஜ்தாவில் சென்று: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்.

படி 6

அமர்வு (ஜலூஸ்)

3-4 விநாடிகள் இந்த
நிலையில் அமைதி யாக
இருக்கவும்உட்கார்ந்தவுடன்: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்

படி 7

இரண்டாவது சஜ்தா
(சுஜலத்)"சுப்ஹான ரப்பியல் ஆலா"
3 முறை சொல்லவும்.
(என்னுடைய இரட்சகன்
பரிசுத்தமானவன், மிக்க
உயர்வானவன்)சஜ்தாவில் சென்று: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்.

படி 8

நிற்றல் (ஃகியாம்)

சூரா 'அல்-பாத்திஹா'
ஓதவும் *எழுந்து நின்று "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்

படி 11

முதலாவது சஜ்தா
(சுஜலத்)"சுப்ஹான ரப்பியல் ஆலா"
3 முறை சொல்லவும்.
(என்னுடைய இரட்சகன்
பரிசுத்தமானவன், மிக்க
உயர்வானவன்)சஜ்தாவில் சென்று: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்.

படி 12

அமர்வு (ஜலூஸ்)

3-4 விநாடிகள் இந்த
நிலையில் அமைதி யாக
இருக்கவும்உட்கார்ந்தவுடன்: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்

படி 13

இரண்டாவது சஜ்தா
(சுஜலத்)"சுப்ஹான ரப்பியல் ஆலா"
3 முறை சொல்லவும்.
(என்னுடைய இரட்சகன்
பரிசுத்தமானவன், மிக்க
உயர்வானவன்)சஜ்தாவில் சென்று: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்.

படி 14

அமர்வு (ஜலூஸ்)

'தஹிய்யாத் ஓதவும் *

உட்கார்ந்தவுடன்: "அல்லாஹு
அக்பர்" என்று சொல்லவும்

படி 15

சலாம் சொல்லுதல்

உங்கள் முகத்தை வலது
பக்கம் திருப்பவும்அஸ்ஸலாம் அலைகும்.
என்று சொல்லவும்
(உங்கள்மீது சாந்தி
உண்டாகட்டும்)

* Reba urupapurorwa 41 kugeza 44.

படி 16

சலாம் சொல்லுதல்

உங்கள் முகத்தை இடது
பக்கம் திருப்பவும்வரஹ்மத்துல்லாஹ்
என்று சொல்லவும்
(அல்லாஹ்வின்
கருணையும்)

* Reba urupapurorwa 41 kugeza 44.

* அடுத்த பக்கத்தைப் பார்க்கவும்.

தொழுகையின் சிறப்பு குறித்த நபிமொழி

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - « إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتْ الصَّلَاةُ تَحْسِبُهُ » .

அபு ஹுரைரஹ் (ர) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் உதா செய்து, அதை நிறைவாகச்செய்து, தொழுகையைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் மஸ்ஜிதுக்கு வந்து, தொழுகையைத்தவிர வேறு எதையும் செய்யவில்லையென்றால், அவர் மஸ்ஜிதுக்குள் நுழையும்வரை அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் பொருட்டால் அல்லாஹ் அவரை ஒரு படிநிலையை உயர்த்துகிறான், அவருடைய ஒரு பாவத்தையும் நீக்கிவிடுகிறான். அவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தபின், அவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை நிலையிலேயே இருக்கிறார்.

(இப்பனு மாஜா பதிவு செய்துள்ளது)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ « أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ شَهْرُ الْمُحَرَّمِ وَإِنَّ أَفْضَلَ الصَّلَاةِ بَعْدَ الْمَفْرُوضَةِ صَلَاةٌ مِنَ اللَّيْلِ » .

அபு ஹுரைராவால் (ர) அறிவிக்கப்பட்டது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அறிவிக்கிறார்: ரமஜ்தானுக்குப் பிறகு மிகச்சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் ஆகும், மேலும், கடமையான தொழுகைக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை இரவு தொழுகையாகும்

(அபு தாலுத் பதிவு செய்துள்ளது)



அத்தியாயம் 10 - சொற்களஞ்சியம்

அல்-பாத்திஹாஃ	குர்ஆனின் முதல் அத்தியாயம்
அதான்	தொழுகைக்கான அழைப்பு.
ஃஅவ்ரதுன்	உடலின் மர்ம உறுப்புக்கள்
ஹஹர்	நண்பகல் தொழுகை
ஃபஜ்ர்	விடியற்காலைத் தொழுகை
பரிததுன்	கட்டாயக் கடமையான தொழுகை (அல்லது இஸ்லாத்தில் ஏதேனும் கட்டாயக் கடமை).
இமாம்	ஜமாஅத் தொழுகையை நடத்துபவர்.
இஃகாமதுன்	ஜமாஅத் தொழுகை தொடங்குவதை அறிவிக்கும் அழைப்பு.
இஷா	இரவு தொழுகை.
கஅபதுன்	மக்காவில் மஸ்ஜித் அல் ஹராமுக்குள் அமைந்துள்ள கனசதுர் வடிவமான கட்டிடம். இது பொதுவாக கருப்பு துணியால் போர்த்தப்பட்டிருக்கும்.
குத்பா	ஜம்ஆவில் இமாம் நிகழ்த்தும் பிரசங்கம், (அல்லது ஈத் தொழுகையைப் போன்ற வேறு எந்த சந்தர்ப்பத்திலும்).
மக்ங்ரிப்	மாலை தொழுகை
முஅத்தின்	தொழுகைக்கான அழைப்பு கொடுப்பவர் (அத் ஜான்)
நஜாசதுன்	ரத்தம், சிறுநீர் போன்ற உடல் அசுத்தங்கள்.
நிய்யதுன்	ஒரு செயலை நிறைவேற்ற மனதில் கொள்ளும் எண்ணம் (நிய்யத்)
ஃகிப்லா	தொழுகை நிறைவேற்றும்போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கஅபாவை நோக்கிய திசை.
ரகஃஅத்துன்	தொழுகையில் நின்று, ஃகுர்ஆன் ஒதி,, ருகூஉ மற்றும் இரண்டு சஜ்தாக்களைச் செய்து முடிக்கும் ஒரு சுழற்சி
சுன்னதுன்	சுன்னத்தான தொழுகைகள் (அல்லது இஸ்லாத்தில் ஏதேனும் நபிவழியிலான நற்செயல்).



சூரா	திருக்ஃகுர்ஆனிலுள்ள ஒருஅத்தியாயம்
தஹாரதுன்	சடங்கியலான தூய்மை நிலை.
தராவீஹ்	ரமஜ்தான் மாதத்தில் இஷா தொழுகைக்குப் பிறகு நிறைவேற்றப்படும் சுன்னத்தான தொழுகை .
தயம்மும்	தண்ணீருக்கு பதிலாக சுத்தமான புழுதியைப் பயன்படுத்தி செய்யும் உதா
வித்ர்.	ஒன்று அல்லது மூன்று ரக்ஃஅத்துக்களைக்கொண்ட சுன்னத்தான தொழுகை. இது ஈஷா தொழுகைக்குப் பிறகு நிறைவேற்றப்படுகிறது .
உதா	ஒரு தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் குறிப்பிட்ட உடல் உறுப்புகளை சுத்தப்படுத்துவது உதா எனப்படும்.



الصلاة

باللغة التاميلية



Islamic Information Center

مركز التعريف بالإسلام
Islamic Information Center

Sultan Qaboos Grand Mosque, Muscat
Sultanate of Oman